

## SIU என்றால் என்ன?

SIU என்பது பொலிசை விட்டும் சுயாதீனமாகவும் ஒந்தாறியோ அரசாங்கத்துக்கு நெருக்கமாகவும் இருக்கும் ஒரு குடிசார் முகவரகம் ஆகும். அது ஒரு பொலிசுச் சேவையோ ஒந்தாறியோவில் எப்பொலிசுச் சேவையுடனும் இணைந்ததோ அல்ல. அதன் நோக்கம் சிற்சில வழக்குகளில் பொலிசின் நடத்தையைப் பற்றிய சுயாதீனப் புலனாய்வுகளை மேற்கொள்வதாகும் (கீழே பார்க்க). போதியளவு சான்று இருக்குமிடத்து, பொலிசு அலுவலர்களுக்கு எதிராகக் குற்றவியற் குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ள SIU அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1990 இல் அது தொடங்கப்பட்டது முதல், SIU இன் நோக்கம் பொலிசாரின் நடத்தை சுயாதீனப் புலனாய்வுகளுக்கு ஆட்படுவதை உறுதிப்படுத்தி பொதுமக்களின் நம்பகத் தன்மையை வளர்ப்பதாக இருந்துள்ளது.

## SIU எதனைப் புலனாய்வு செய்யலாம்?

பின்வரும் நிலைமைகளில் அவை ஓர் அலுவலரின் குற்ற நடத்தையினால் ஏற்பட்டிருப்பின் SIU பணிப்பாளர் ஒரு புலனாய்வு நடத்தப்படச் செய்யலாம்:

- 1 ஒருவரின் இறப்பு
- 2 ஒருவரின் மோசமான காயம்
- 3 ஒருவரின் மீது சுடுகலனை ஏவுதல்
- 4 ஒருவரின் மீது பாலியல் தாக்குதல்




## SIU ஐப் பற்றி இன்னும் அறிக

செய்திகள், வரலாறு, புள்ளிவிபரங்கள், அறிக்கைகள், இன்னுமுள்ளவை என்பவற்றுக்காக எமது வலைத்தளத்துக்கு வருக...

[www.siu.on.ca](http://www.siu.on.ca)

Twitter இல் எம்மைப் பின் தொடர்க:

 @SIUOntario

## எம்மைத் தொடர்பு கொள்க

### அஞ்சல் முகவரி:

Special Investigations Unit

5090 Commerce Boulevard

Mississauga, Ontario L4W 5M4

உள்ளூர்த் தொலைபேசி:

416-622-OSIU (0748)

கட்டணமற்ற தொலைபேசி:

1-800-787-8529

உள்ளூர்த் தொலைநகல்:

416-622-2455


# சிறப்புப் புலனாய்வு அலகு



## SIU யாரைப் புலனாய்வு செய்யலாம்?

SIU ஒந்தாறியோ முழுவதிலும் நிகழ்வுகளைப் புலனாய்வு செய்வதுடன் ஒந்தாறியோ மாகாணப் பொலிசு, எல்லாப் பிராந்திய, மாநகரப் பொலிசுச் சேவைகளும் என்பவற்றினதும் நயாகரா பார்க்கு பொலிசு, சட்டவாக்கப் பாதுகாப்புச் சேவை என்பவற்றினதும் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.

இது மாகாணம் முழுவதிலும் கிட்டத்தட்ட 50 பொலிசுச் சேவைகளில் 26,000 பொலிசு அலுவலர்களுக்கு மேல் பிரதிநிதித்துவம் செய்கிறது.



## சென்றடைவு நிகழ்ச்சித் திட்டம்

சமுதாய நிகழ்வுகளிலும் முன் வைப்புக்களிலும் கலந்து கொள்வதனுடாக, SIU இன் சென்றடைவு நிகழ்ச்சித் திட்டம் அலுவலக வேலையில் ஒந்தாறியோவின் பல்வகைப்பட்ட சமூகங்களிடையே வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கவும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் SIU இற்கு ஊக்கமளிக்கும் முயற்சிகளில் உதவுகின்றது.

### SIU பணிப்பாளரின் வளக் குழு

SIU பணிப்பாளரால் தலைமை வகிக்கப்படும் பணிப்பாளரின் வளக் குழு சமுதாய ஆலோசனையையும் ஆதரவையும் பெறுவதில் SIU இற்கு ஒரு முக்கிய கருவியாகும்.

### SIU முதற்குடிகள், இனூயிற்று, மெட்டிசு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டம்

சென்றடைவு ஒருங்கிணைப்பாளர் சென்றடைவு, பயிற்சி, கலாச்சாரப் பொருத்தப்பாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை அடையாளங் காண முதற்குடிகள், இனூயிற்று, மெட்டிசு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் சேர்ந்து செயற்படுகிறார்.

## புலனாய்வுகள்

SIU இன் திறமை மிக்க புலனாய்வாளர்கள் ஒரு நீதித்துறைப் புலனாய்வாளர் குழுவுடன் சேர்ந்து நிகழ்வுகளைப் பற்றிய சுயாதீனப் புலனாய்வுகளை நடத்துகிறது.

## சட்டப் புலனாய்வுகள்

நீதித்துறைப் புலனாய்வாளர்கள் பௌதிகச் சான்றைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் புலனாய்வுச் செயன்முறையை நிறைவானதாக ஆக்குகின்றனர்.

## விசேட புலனாய்வு அலகு நாம் என்ன செய்கிறோம்

### பாதிக்கப்பட்டோர் நிகழ்ச்சித் திட்டம்

பாதிக்கப்பட்டோர் நிகழ்ச்சித் திட்டம் SIU புலனாய்வின் கீழ் நிகழ்வுகளால் தமது வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவையும் உதவியையும் வழங்குகிறது.

## ஊடக உறவுகள்

ஊடக உறவுகள் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடக அலைவரிசைகளின் மூலம் பொதுமக்களுக்குச் சரியான நேரத்தில் தொடர்புள்ள தகவல்களை வழங்குகிறது.



# சுயாதீனப் புலனாய்வுகள். சமுதாய நம்பிக்கை.